

# పురీజీకన్నాతస్తోత్ర క

{॥ పురీజీకన్నాతస్తోత్ర క ॥}

॥ జీకన్నాతప్రణామం ॥

నీలాచలనివాసాయ నిత్యాయ పరమాత్మణై ।

పలపత్రశాపత్రాప్యారీ జీకన్నాతాయ తో నుమం ॥ క ॥

Obeisance to the omnipresent, paramAtmA, JagannAtha (MahAprabhu),

Who resides at NilAchala with Balabhadra (His brother) and SubhadrA

(His sister).

జీకతానుంతకన్తాయ ప్రణతార్తహరాయ చ ।

నీలాచలనివాసాయ జీకన్నాతాయ తో నుమం ॥ ఉ ॥

jagad - Universe; Ananda- happiness, joy;

praNata - to bow, pay obeisance; Arta - cry for salvation and

protection; hara - remover of sorrow, troubles etc, i.e. the one Who

hears these cries and comes to help.; nIlAchala - the white pagoda or

the temple of Shri JagannAtha at Puri is said to stand over a blue

mountain of light (called nIlAchala parvata) that extends and merges

with the sky (reported observations of Shri Chaitanya and Shri Shankara).

Hence the entire region covering the lands from Lingaraja

(Bhubaneswar), Khurda and Konarak to Puri is called nIlAchala kShetra;

nivAsa- living or residing at; JagannAtha- Lord of the Universe (ViShNu)

Translation: Obeisance to JagannAtha, residing at Nilachala (mountain

of sky-blue light), the root cause of happiness and joy of this

universe, the savior Who hears the cries of those who bow at His

feet.

॥ పురీజీకన్నాత ప్రార్తనా ॥

ரத்நாகரஸ்தவ கஹி கஹினீ ச பத்மா  
கி தேயமஸ்தி பவதே புருஷோத்தமாய |  
? அபீர? வாமநயநாஹதமாநஸாய  
தத்த் மநோ யதுபதே த்வரித் கஹாண | க ||

பக்தாநாமபயப்ரதோ யதி பவேத் கிந்தத்விசித்ர் ப்ரபோ  
கீடோடபி ஸ்வஜநஸ்யரகங்கணவிதாவேகாந்தமுத்வேஜிதஃ |  
யே யுஷ்மச்சரணாரவிந்தவிமுகா ஸ்வப்நோபி நாலோசகா-  
ஸ்தேஷாமுத்தரண-கங்கமோ யதி பவேத் காருண்யஸிந்துஸ்ததா || உ ||

அநாதஸ்ய ஜகந்நாத நாதஸ்தவீ மே ந ஸ்பாயஃ |  
யஸ்ய நாதோ ஜகந்நாதஸ்தஸ்ய துஃகி கத் ப்ரபோ || ஏ ||

யா த்வரா த்ரெளபதீத்ரானே யா த்வரா கஜமோகங்கனே |  
மய்யார்தே கருணாமுர்தே ஸா த்வரா க்வ கதா ஹரே || ச ||

மத்ஸமோ பாதகீ நாஸ்தி த்வத்ஸமோ நாஸ்தி பாபஹா |  
இதி விஜ்ஞாய தேவேஶ யதாயோக்யி ததா குரு || ரு ||

Encoded and proofread by Sarbani Sarkar [sarbani@srijagannath.org](mailto:sarbani@srijagannath.org)

Please send corrections to [sanskrit@cheerful.com](mailto:sanskrit@cheerful.com)

Last updated தோரை

<http://sanskritdocuments.org>

Jagannatha Stotram Lyrics in Tamil PDF  
% File name : jagannaatha1.itx  
% Location : doc\ vishhnu

% Author : traditional  
% Language : Sanskrit  
% Subject : philosophy/hinduism/religion  
% Transliterated by : Sarbani Sarkar sarbani at srijagannath.org  
% Proofread by : Sarbani Sarkar sarbani at srijagannath.org, corrected by Avinash Sathaye  
% Latest update : February 18, 2013  
% Send corrections to : Sanskrit@cheerful.com  
% Site access : <http://sanskritdocuments.org>  
%  
% This text is prepared by volunteers and is to be used for personal study  
% and research. The file is not to be copied or reposted for promotion of  
% any website or individuals or for commercial purpose without permission.  
% Please help to maintain respect for volunteer spirit.  
%

We acknowledge well-meaning volunteers for [Sanskritdocuments.org](http://Sanskritdocuments.org) and other sites to have built the collection of Sanskrit texts.

Please check their sites later for improved versions of the texts.

This file should strictly be kept for personal use.

PDF file is generated [ October 13, 2015 ] at [Stotram](http://Stotram) Website